2001 செப்டம்பர் 10]

திரு. கே. சுதர்சனம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்களுடைய கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் குடி தண்ணீருக்காக மிகவும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நிதியும் இல்லாததால்....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. கே. சுதர்சனம், இது தொகுப்பு வீடுகள் பற்றிய கேள்வி.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 70. திரு. ஆஸ்டின், மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.

70—

வேலைவாய்ப்பு

***3949—திரு. ஆஸ்டின்:**

மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 31-3-2001 நிலவரப்படி வேலை கோரி பதிந்துள்ள தொழிற்கல்வி பட்டதாரிகள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவப் பட்டதாரிகள் எண்ணிக்கை எவ்வளவு?

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 31-3-2001 நிலவரப்படி வேலை கோரி பதிந்துள்ள தொழிற்கல்வி பட்டதாரிகள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை கீழ்வருமாறு:

1.	தொழிற்கல்வி பட்டதாரிகள்	46,781
2.	பட்டதாரி ஆசிரியர்கள்	1,05,342
3.	மருத்துவப் பட்டதாரிகள்	5,670

திரு. ஆஸ்டின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொழிற் கல்வி பட்டதாரிகள் கிட்டத்தட்ட 46 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் பேரும், மருத்துவப் பட்டதாரிகள் 5670 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்து, பணி கிடைக்காமல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு எத்தனை ஆண்டு காலத்திற்குள்ளாக

அரசால் வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்பதைத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலைக்கான காலியிடங்கள் எவ்வளவு வேகமாக வருகிறதோ அதற்கேற்றாற்போல் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

திரு. ஆஸ்டின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உங்களைப் பிறகு கூப்பிடுகிறேன். திரு. சி. ஞானசேகரன்.

திரு. சி. ஞானசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலைவாய்ப்பு அலுவலகம் என்பதற்கு பதில், வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத அலுவலகம் என்ற அளவில்தான் இப்போது நம்முடைய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் எல்லாம் வேலையே கொடுக்க முடியாமல் இருந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய தமிழகத்தில் இப்படி நிறைய பேர் குறிப்பாக, தந்தையும் மகனும் இருவருமே சேர்ந்து renewal-க்குப் போகக்கூடிய ஒரு நிலை பல இடங்களில் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இவர்களுக்கெல்லாம் எவ்வளவு வேகமாக காலியிடங்கள் வருகிறதோ அவ்வளவு வேகமாக வேலை கிடைக்கும் என்று அமைச்சர் அவர்கள் இங்கே பதில் அளித்திருக்கிறார்கள். அமைச்சர் கணக்கிட்டிருக்கிற இந்த வேகத்தைக் கணக்கிட்டுப் பார்ப்போம் என்று சொன்னால், இன்னும் எத்தனை ஆண்டுகளில் இந்தத் தொழிற் கல்வி படித்திருக்கிற பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும்? அதேபோல, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும்; மருத்துவம் படித்து இருக்கக்கூடிய ஐயாயிரத்துச் சில்லரை....

முற்பகல் 10-20

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சி. ஞானசேகரன், அமைச்சர் ஒன்றும் ஆலமரத்தடி ஜோதிடர் அல்ல. எப்போது காலியாக இருக்குமோ அப்போது வேலை கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். மறுபடியும் ஏன் அவரைப்போய்க் கேட்கிறீர்கள்?

2001 செப்டம்பர் 10]

திரு. சி. ஞானசேகரன்: எந்தெந்தத் துறையில் எத்தனை காலியிடங்கள் இருக்கிறது என்பதை மாண்புமிகு அமைச்சர் அவைக்குத் தெரிவிப்பாரா என்பதை அறிய விரும்புகிறேன். டாக்டருக்கு எவ்வளவு vacancy இருக்கிறது? அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வளவு vacancy இருக்கிறது? தொழிற்கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் எவ்வளவு vacancy இருக்கிறது என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவைக்குத் தெரிவிப்பாரா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததைப்போல, இது வேலைவாய்ப்பு அலுவலகம்தான்; வேலை வழங்கும் அலுவலகம் அல்ல. வேலைக்கு interview அனுப்புவதுதான் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தினுடைய பொறுப்பே தவிர, வேலைவாய்ப்பு அலுவலகம் appointment authority அல்ல. அதை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அறிவார்கள். எனவே, முன்பு போல, எல்லா வேலைகளுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெயர் பட்டியல் அனுப்பப்படுவதில்லை. ஏனென்றால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத் தேர்வாணையங்கள் இப்போது இருக்கின்றன. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) என்று ஒன்று இருக்கிறது. இரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வாணையங்கள் செயல்படுவதோடுகூட, ஆயுள் காப்பீட்டுக் கழகம், Banking Service Recruitment Board இப்படி தனித்தனியாக recruit செய்யப்படுவதால், கணக்கு என்று வருகிறபோது, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படுவது மிகக் குறைவாக இருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஆஸ்டின்.

திரு. ஆஸ்டின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காலியிடங்களைப் பொறுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்னார்கள். இப்போது நம்முடைய அரசிலே ஏற்படக்கூடிய காலியிடங்களைப் பொறுத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்னால் பல பேருக்கு வயது வரம்பு கடந்து விடக் கூடிய சூழ்நிலைகள் எல்லாம் ஏற்பட்டுவிடும். எனவே, தொழிற்கல்வி படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், மருத்துவப் பட்டதாரிகளுக்கும், அவர்களுடைய படிப்புக்கு ஏற்ப அவர்கள் சுய தொழில் தொடங்குவதற்காக ஏற்கெனவே, நாங்கள் கடந்த இரண்டு,

[2001 செப்டம்பர் 10

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு நிதி உதவிக் கழகம் ஒன்றை தொடங்கவேண்டுமென்று சொல்லி, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஆஸ்டின், கேள்வியைக் கேளுங்கள்.

திரு. ஆஸ்டின்: அந்த மனுவின் அடிப்படையிலே முன்னாள் முதலமைச்சர் ஒரு கமிஷனை அமைத்து, அந்த கமிஷன் இப்போது அரசுக்கு அறிக்கையைத் தந்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையிலே சுய வேலைவாய்ப்பு நிதி உதவிக் கழகம் ஒன்றைத் தொடங்கி, தொழிற்பட்டதாரிகளுக்கும், மருத்துவப் பட்டதாரிகளுக்கும், அவர்களுடைய படிப்புக்கு ஏற்ப தொழில் தொடங்க உதவுவதற்கு இந்த அரசு முன்வருமா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் வேலைவாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், தனியார் கம்பெனிகளில் எங்கெங்கே வேலையிருக்கிறது என்று கண்டறிந்து, தனியார் துறைகளிலும் பணியமர்த்தச் செய்ய வேண்டிய நடவடிக்கையையும் இந்த அரசு முனைப்புடன் செய்துவருகிறது. அதைத் தொடர்ந்து எல்லா மாவட்ட அளவிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இப்படிப்பட்ட நிலைமையை உருவாக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல, எல்லா முயற்சிகளும் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததைப்போல, ஏற்கெனவே முந்தைய அரசு அப்படி முயற்சி செய்திருக்குமேயானால், அது என்ன என்று பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஜி. பழனிசாமி.

திரு. ஜி. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய அரசு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வயது வரம்பு 35 என்பதைக் குறைத்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலபேர் பதிவுசெய்து வேலை கிடைக்காமல், மனவெறுப்பின் காரணமாகவே மறுபதிவு செய்யாமல் விடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு 18 மாதம் என்பதைத் தளர்த்தி, மீண்டும் அந்த senioritybபடி பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்வதற்கு அரசு ஆணையிடுமா, அவர்களுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க அரசு முயற்சி எடுக்குமா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

2001 செப்டம்பர் 10]

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய இந்தக் கோரிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இந்த அரசு ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதாவது 1-1-1999 முதல் 31-12-2000 வரை பதிவு செய்து விடுபட்டுப்போயிருக்கிற பதிவாளர்கள் தங்களுடைய பதிவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஆணையிட்டிருக்கிறார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஆ.கு.சி. அன்பழகன்,

திரு. ஆ.கு.சி. அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தனியார் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளிலே 5,6 வருடங்கள் வேலை செய்தும், தொழிலாளர்களை நிரந்தரமாக்கி ஊதியம் வழங்கப்படவில்லை. சில தனியார் கம்பெனிகள், ஹூண்டாய் போல்...

முற்பகல் 10-25

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வேலைவாய்ப்பு அலுவலகத்திலே வேலைவாய்ப்புக்குரிய பட்டதாரிகளுடைய எண்ணிக்கையைப் பற்றிய கேள்வி இது. அடுத்து, திரு. பி.ஆர். சுந்தரம்.

திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருந்தும், காத்திருப்பவர்களுக்கு நேர்காணல் அனுப்பும்போது, அந்த விவரத்தை மாவட்டம் வாரியாக அவர்கள் முன்பதிவு செய்த ஆண்டு, பட்டம் பெற்ற விவரம் போன்ற விவரங்களைப் பத்திரிகைகளிலே அறிவிப்பு கொடுப்பதற்கு இந்த அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, யார் யாருக்குப் பேட்டி அனுப்பப்படுகிறது என்று seniority அடிப்படையில் அந்த விவரங்கள் அலுவலகத்தின் வெளியே Notice Board-ல் ஒட்டப்படுகின்றன. யாருக்கு ஐயம் இருக்கிறதோ, அவர்கள் அதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். வேறு ஏதாவது விவரங்கள் சேகரிக்க வேண்டும் என்று கருதினால், தன்னுடைய seniority விட்டுப்போயிருக்கிறது என்று யாராவது தனிப்பட்ட முறையிலே புகார் கூற விரும்பினால்கூட, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களை அணுகி அவர்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்து, அதற்குரிய பதிலைப் பெற்றுக் கொள்ளலாம். யார் வந்து கேட்டாலும் அதற்குரிய விளக்கங்களை அளிக்க

வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, பத்திரிகைகளில் விளம்பரம் என்பது, அது தேவையற்றது என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திருமதி காசாம்பு பூமாலை.

திருமதி காசாம்பு பூமாலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பை 40-ஆக அரசு உயர்த்துமா என்பதைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அப்படியொரு திட்டம் அரசிடம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. வை. சிவபுண்ணியம்.

திரு. வை. சிவபுண்ணியம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலைவாய்ப்பு அலுவலகத்திலே இப்போது மூன்று நிலைகளிலே இருப்பவர்களுடைய பட்டியலை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இவர்களே கிட்டத்தட்ட 1 இலட்சத்து 57 ஆயிரம் பேர் என்று அறிவித்திருக்கிறார்கள். இதேபோல் பல துறைகளிலே பட்டம் பெற்றவர்கள் பல இலட்சம் பேர் காத்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயர், வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையினுடைய நிருவாகம் என்ற முறையிலேதான் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையிலேதான் அவர்கள் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே, வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை அல்லது அந்த அலுவலகத்தின் மூலமாகப் பதிவு செய்திருக்கிறவர்கள் எண்ணிக்கையை துறை வாரியாகத் தொகுக்கச் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பட்டதாரிகள் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. இலட்சக்கணக்கானவர்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்; பட்டம் பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிற சூழ்நிலையை மாற்றுவதற்காக ஒரு திட்டத்தை வேலைவாய்ப்புத் துறையின் மூலமாகத் தயாரித்து அரசுக்குத் தெரிவித்து, அரசும் கலந்து பேசி, புதிய முயற்சிகளை எடுப்பதற்கான திட்டம் அரசிடத்திலே இருக்கிறதா என அறிய விரும்புகிறேன்.

2001 செப்டம்பர் 10]

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல், வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு, எல்லா நிலைகளிலேயும் அரசு ஆலோசித்து அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வந்திருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதன் ஒரு படியாகத்தான், தனியார் துறைகளிலேயும் பணியமர்த்தங்களைச் செய்கின்ற முயற்சி இப்போது வேகமாக முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்களுடைய தலைமையிலே அந்தந்த மாவட்டங்களிலே இருக்கின்ற தனியார் துறையைச் சேர்ந்த கம்பெனிகள். அல்லது தொழிற்சாலைகளில் உள்ள காலியிடங்களை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் Counselling போன்று நடத்தி, அதிவேகமாக வேலை வாய்ப்பு இன்மையைக் குறைக்க வேண்டும் என்று அரசு முயன்று வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.எம். சீனிவேல்.

திரு. எஸ்.எம். சீனிவேல்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வணக்கம். எங்கள் அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம், என்னுடைய தொகுதியிலே, வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிந்த சில பட்டதாரிகள் விருதுநகர் மாவட்டத்திலே வேலைவாய்ப்பு நிறைய கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு அங்கே பதிந்துவிட்டார்கள். இப்போது என்ன ஆகிவிட்டது என்றால், அங்கேயும் வேலை கிடைக்கவில்லை. திரும்ப மதுரை மாவட்டத்திலே வந்து பதிந்தால், அவர்களுக்கு சீனியாரிட்டி பழையபடி இருக்க வேலைவாய்ப்புத் துறை ஏற்றுக் கொள்ளுமா என்பதனை நான் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் நாவினால் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

மாண்புமிகு திரு. அ. அன்வர் ராஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவிப்பது சட்டத்திற்கு உட்பட்டு இருக்குமானால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 71, திரு. கே. ஆறுமுகம், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர்.